

For Fixed Deposits Only

ස්ථිර තැන්පතු ගිණුම් සඳහා පමණි

நிலையான வைப்பிற்கு

Initial Deposit Amount	Rs. රු.	<input type="text"/>
In Words වචන වලින් சொற்களில்		
Cash இடல் பணம் முலமாக	by Cheque வேண்டන් මගින් காசோலை முலமாக	by SLIPS පිටපත් මගින් சீட்டுக்கள் முலமாக
<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
Bank බැංකුව වங்கි	Branch ශාඛා/ කிளை	<input type="text"/>

Interest Payments	
Interest Rate per Annum වසරකට පොලී අනුපාතය வருடாந்த වැඩි වීதம்	<input type="text"/> %
Interest Payment Frequency වැඩි වැඩුණු වැඩුණු (முறை)	<input type="checkbox"/> Monthly මාසිකව மாதாந்தம் <input type="checkbox"/> Annually වාර්ෂිකව வருடாந்தம் <input type="checkbox"/> On Maturity கட்ட ஒதுக்கீடு முதிர்ச்சியில் <input type="checkbox"/> Other
Interest Payment Mode පොලිය ගෙවීමේ ක්‍රමය වැඩි වැඩුණු (முறை)	<input type="checkbox"/> by Cheque/Bank Transfer வேண்டන් මගින්/ බැංකු හුවමාරු காசோலை முலமாக வங்கி பரிமாற்றம் <input type="checkbox"/> Credit to Account ගිණුමට බැර කරන්න கணக்கில் வரவில்லாது <input type="checkbox"/> Other
*Name of Account Holder *ගිණුම් හිමියාගේ නම *கணக்கு வைத்திருப்பவரின் பெயர்	
*Account No. *ගිණුම් අංකය *கணக்கு இல.	<input type="text"/>
Renewal Instructions නැවත තැන්පතු අළුත් කිරීමට උපදෙස් மீள் புதுப்பித்தல் வழிமுறை	<input type="checkbox"/> Re - Invest with interest** නැවත තැන්පතු පොලිය** வட்டியுடன் புதுப்பிக்கவும் <input type="checkbox"/> Re-invest without interest නැවත තැන්පතු පොලිය නොමැතිව வட்டியுடன் புதுப்பிக்கவும் <input type="checkbox"/> Pay by Maturity கட்ட ஒதுக்கீடு முதிர்ச்சியில் செலுத்தவும்
FD Certificate to be dispatched ලබා දිය යුතු ස්ථාවර තැන්පතු நிලයාන ව්‍යවස්ථාපිතව	<input type="checkbox"/> Post තැපෑල்தபால் <input type="checkbox"/> Will call over පැමිණි ලබාගන්න அழைப்பை ஏற்படுத்தவும்

**Re- Investing Would be done at the rate of interest prevailing at the date of Maturity

Nominees නාමිකයන්		நியமித்தர்	
<p>NOMINATION IN TERMS OF SECTION 544 (1) (D) OF THE CIVIL PROCEDURE CODE (AMENDMENT) ACT NO 14 OF 1993 Nominations made in respect of a joint deposit will be applicable only in the event of demise of both / all depositors.</p> <p>1993 අංක 14 දරණ සිවිල් නඩු විධාන සංග්‍රහයේ (සංශෝධිත) 544 (1) (අ) වගන්තිය ප්‍රකාර නාමිකයන් හවුල් ගිණුමක් සම්බන්ධයෙන් කරන ලද නාමිකයන් නම් කිරීමේ තැන්පත්කරුවන් දෙදෙනාම / සියළුදෙනාම මියයාමෙන් පමණක් අදාළ වනු ඇත.</p> <p>1993ம் ஆண்டு 14ம் இலக்க குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை (திருத்திய) 544(1) பிரிவின் நியதிகளின்படி விளக்கமளிக்கக்கப்பட்டது. இருவரும் / சகல வைப்பாளர்களும் மரணத்தை தழுவிப்போது மட்டுமே கூட்டு வைப்பீடு சம்பந்தமாக செய்யப்பட்ட நியமனங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்.</p>			
<input type="checkbox"/>	REQUIRED අවශ්‍යයි தேவை	<input type="checkbox"/>	NOT REQUIRED අවශ්‍ය නැත தேவையற்றது
<p>1.....</p> <p>2.....</p> <p>தැන්පත් කරුගේ අත්සන வைப்பிருப்பவரின் கையொப்பம் Signature of Depositors</p>			

NOMINEE / නාමිකයා / நியமிக்கப்பட்டவர்கள்	
MR./මයා/திரகு <input type="checkbox"/>	MRS./මිය/திருமதி <input type="checkbox"/>
MISS./මෙනවිය/செல்வி <input type="checkbox"/>	
FULL NAME සම්පූර්ණ නම முழுப்பெயர்	
ADDRESSES ලිපිනය முகவரிகள்	
NIC No ජා.හැ. අංකය தே.அ.அ/க.சீ.இல	
MOBILE NUMBER ජංගම දුරකථන අංකය செல்லிட தொ.பே	
RELATIONSHIP TO DEPOSITOR තැන්පත්කරුට ඇති දැනීම්වය வைப்பாளர்களுடனான உறவுமுறை	

NOMINEE / නාමිකයා / நியமிக்கப்பட்டவர்கள்	
MR./මයා/திரகு <input type="checkbox"/>	MRS./මිය/திருமதி <input type="checkbox"/>
MISS./මෙනවිය/செல்வி <input type="checkbox"/>	
FULL NAME සම්පූර්ණ නම முழுப்பெயர்	
ADDRESSES ලිපිනය முகவரிகள்	
NIC No ජා.හැ. අංකය தே.அ.அ/க.சீ.இல	
MOBILE NUMBER ජංගම දුරකථන අංකය செல்லிட தொ.பே	
RELATIONSHIP TO DEPOSITOR තැන්පත්කරුට ඇති දැනීම්වය வைப்பாளர்களுடனான உறவுமுறை	

OUR INTRODUCTION TO SARVODAYA DEVELOPMENT FINANCE PLC / இவ் ஈர்வெட்டியை விவෙලாப்தனீට පි.ඒ.ඒ.සී ආයතනය ගැන දැනුවත් වූයේ පහත කුමන මාධ්‍යයක් හරහාද

<input type="checkbox"/> FRIENDS/RELATIONS මතුරන්/ඇතින් நண்பர்கள்/உறவினர்கள்	<input type="checkbox"/> PAPER ADVERTISEMENT / ARTICLES පුවත්පත් දැන්වීමක් / ලිපියක් பத்திரிகை செய்தி	<input type="checkbox"/> SDF SALES PERSON SDF අලෙවි මහතෙකු මගින් SDF விற்பனை முகவர்	<input type="checkbox"/> SDF STAFF MEMBER SDF கிලிடாரියை மகன் ஊழியர்
<input type="checkbox"/> ADVERTISEMENT (TV/RADIO) රූපවාහිනි / ඉවන් විදුලි දැන්වීමක් விளம்பரங்கள் (தொகா / வானொலி)	<input type="checkbox"/> INTERNET & E-MAIL අන්තර්ජාල / විද්‍යුත් ලිපිනයන්ගෙන් இணையம் மற்றும் மின்னஞ்சல்	<input type="checkbox"/> EXISTING ACCOUNT HOLDER වර්තමාන ගිණුම් හිමියෙකු මගින් தற்போது கணக்கு வைத்திருப்பவர்	<input type="checkbox"/> OTHERS වෙනත් ஏනෙය

Correspondence / යා යුතු ලිපිනය / தபால் முகவரி

ලිපි ආයුතු ලිපිනය / நிரந்தா முகவரி / Mailing Address

ඊ - මේල් ලිපිනය / மின்னஞ்சல் / E-Mail Address

යැවිය යුතු ආකාරය / விநியோகமுறை / Mode of Delivery

E-mail To Address

Sarvodaya Development Finance PLC (SDF) - සර්වෝදය සිවෙලොප්මන්ට් ෆයිනான்ස් පி.එල්.සී (SDF)
சர்வோதய டிவலப்மென்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி (SDF)

01 The holder/s of savings Accounts/Fixed Deposits shall be deemed to have read, understood and be bound by the rules appearing hereunder./ඉතිරි කිරීමේ ගිණුම/සේවි තැන්පතු ගිණුම හිමියා/ හිමියන් විසින් මෙහි පහත දැක්වෙන නීතිරීති කියවන ලද බවට සහ ඒවා තේරුම්ගත් බවට සහ ඒවායින් බැඳී සිටිය යුතු බවට සැලකිය යුතුය./சேமிப்பு கணக்குகள் / நிලையான வைப்புகள் வைத்திருப்பர்/கள் இதன் கீழ் காணப்படும் விதிகளை விளங்கிக் கொண்டு அவற்றிற்கு கட்டுப்படுவதாகக் கருத வேண்டும்.

02 The minimum amount required to open an account may vary from time to time and could be obtained on request./ගිණුමක් විවෘත කිරීම සඳහා අවශ්‍ය අවම මුදල් ප්‍රමාණය, කාලයෙන් කාලයට වෙනස් විය හැකි අතර එය ඉල්ලීමක් කිරීම මගින් ලබාගත හැකිය./கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு தேவைப்படும் குறைந்த பட்சத் தொகை காலத்திற்கு காலம் வித்தியாசப்படக் கூடும் என்பதுடன் வேண்டுகோள் மூலம் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்)

03 Cheques, money orders, etc. will not be accepted to the credit of Savings account on the savings Accounts/ as the initial deposit/ඉතිරි කිරීමේ ගිණුම වලට බැර කිරීම සඳහා වෙන්පත්, මුදල් ඇණවුම් ආදිය මූලික තැන්පතු ලෙස බාර නොගනු ඇත./காசோலைகள், காக்க கட்டளைகள் போன்றன சேமிப்பு கணக்குள்ளே மூல வைப்பின் வரலிற்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

04 A pass book will be issued if opted for, on which all transactions on the Savings account will be recorded. The pass book should be examined and any discrepancy brought to the notice of (SDF), promptly./නෝට්ටුවක් ලබාගැනීමට, පාස් බොකක් නිකුත් කරනු ඇති අතර, මෙම ගිණුම මත සියලුම ඉතිරි කිරීමේ ගනුදෙනු එහි වාර්තාවන කරනු ඇත. පාස් බොක පරීක්ෂකයන් බැලිය යුතුවන අතර, කිසියම් හෝ වෙනසක් ඇත්නම් වහාම එය (SDF) වෙත දැනුම් දිය යුතුය./தொகை சேர்த்தல், செலவு, திரிபு, திருத்தம் போன்றவை சேமிப்பு கணக்கு புத்தகம் ஒன்று வழங்கப்படும் என்பதுடன், அதில் கணக்குகள் தொடர்பான சகல கொடுக்கல் வாங்கல்களும் பதியப்படும். கணக்குப் புத்தகத்தை பரிசீலனை செய்து பார்த்து வேண்டும் என்பதுடன், ஏதேனும் வித்தியாசங்கள் இருப்பின் உடனடியாக அதனை (SDF) க்கு அறிவிக்க வேண்டும்.

05 Where a statement, instead of a pass book, has been requested, for Savings Account amounts deposited and withdrawn will be recorded on a statement and posted to the Account Holder. Account Holders should examine these statements and, if there is any discrepancy, bring it to the notice of (SDF) promptly./පාස් බොක වෙනුවට ප්‍රකාශනයක් ඉල්ලා ඇති අවස්ථාවල, ඉතිරි කිරීමේ ගිණුමට තැන්පත් කරනු ලබන සහ ආපසු ගනු ලබන මුදල් ප්‍රමාණයන් ප්‍රකාශනයක වාර්තාවන කර එය ගිණුම හිමියාට තැපැල් කරනු ලැබේ. ගිණුම හිමියාට තැපැල් කරනු ලැබේ. ප්‍රකාශන පරීක්ෂකයන් බැලිය යුතු වන අතර, කිසියම් හෝ වෙනස්කමක් තිබෙනම් එය වහාම (SDF) වෙත දැනුම් දිය යුතුය./சேமிப்பு கணக்கு புத்தகத்திற்குப் பதிலாக கூற்றொன்று கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் வைப்பு கணக்கில் வைப்பிடு செய்யப்படவேண்டும் மீளப் பெற்றவைப்பான தொகைகள் கூற்றொன்றில் பதியப்பட்டு கணக்கு வைப்பாளருக்குத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். கணக்கு உரித்தாளரினால் இக் கூற்றுக்களை பரிசீலனை செய்து பார்த்து ஏதேனும் வித்தியாசங்கள் இருப்பின் உடனடியாக அதனை (SDF) க்கு அறிவிக்க வேண்டும்.

06 (SDF) will not be responsible for any deposit not acknowledged by a validated copy of the document slip or by an entry in the pass book/statement./තැන්පතු පහත වලට පිටපත් මගින් හෝ පාස්බොකේ/ ප්‍රකාශනයේ පිටපතක් මගින් පිළිගෙනගත් කිසිදු තැන්පත් කිරීමක් සඳහා (SDF) විසින් වගනොකියනු ඇත. வைப்பு அட்டையில் செல்லுபடியாகும் பிரதியொன்றின் மூலம் அல்லது கணக்குப் புத்தகத்தின்/ கூற்றின் குறிப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்படாத எந்தவொரு வைப்பீட்டிற்கும் (SDF) னால் பொறுப்பு கூறப்படமாட்டாது.

07 Savings Accounts, which carry less than the stipulated minimum balance, many be liable for a monthly charge and if the annual average balance is less than the stipulated amount, such accounts are liable to be closed./සඳහන් කරන ලද අවම ජේසියට වඩා අඩුවෙන් ජේසියක් පවත්වාගෙන යන ඉතිරි කිරීමේ ගිණුම සඳහා මාසික ගාස්තුවක් අය කරනු ඇති අතර, තවද වාර්ෂික සාමාන්‍ය ජේසිය සඳහන් කරන ලද ප්‍රමාණයට වඩා අඩු වුවහොත් එම ගිණුමට වසා දැමිය හැක./குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச மிகுதிக்கு மேல் குறைவான மிகுதியில் நடாத்திச் செல்லும் சேமிப்பு கணக்குகளுக்கு மாதாந்த அறவிடு ஒன்று அறவிடப்படுவதுடன், வருடாந்த சராசரி மிகுதி வித்திதாரைக்கப்பட்ட தொகையை விட குறைவாக இருப்பின் அக் கணக்குகளை முடிவிலடி இயலும்.

08 Any change in the Account Holder's name address payee, nominee or loss of fixed deposit certificates should be immediately advised to (SDF)/ගිණුම හිමියාගේ නම, ලිපිනයේ සිදුවන සෑම වෙනසක්ම (SDF) වෙත වහාම දැනුම් දිය යුතුය./கணக்கு வைப்பாளரின் பெயரில் அல்லது முகவரியில் செய்யப்படும் எந்தவொரு மாற்றத்தையும் உடனடியாக (SDF) க்கு அறிவிக்க வேண்டும்.

09 Interest on the savings account will be calculated at a rate determined by (SDF) on the daily balance and credited to the account monthly./ (SDF) විසින් තීරණය කරනු ලබන අනුපාතයකට අනුව, දිනපතා ජේසිය මත පොළීය මාසිකව ඉතිරි කිරීමේ ගිණුමට බැර කරනු ඇත./ (SDF) னால் தீர்மானிக்கப்படும் விதிதாரைத்திற்கு அமைய தினசரி மிகுதிக்கேற்ப வட்டி மாதாந்தம் சேமிப்பு கணக்கிற்கு வரவிடப்படும்.

10 When there are two or more joint depositors, and in the event of a death of a depositor/s without making a nomination under the prescribed procedure of the company, the surviving depositor/s will be the only person/s recognized by the company as the person/s entitled to the proceeds of the deposit./ගිණුමක හවුල් ගනුදෙනු පාර්ශවයන් දෙදෙනෙකු හෝ වැඩි ප්‍රමාණයක් සිටින අවස්ථාවකදී එක් පාර්ශවයක් මිය ගියහොත් නාමිකයෙක් යත් නමකර නොමැති නම් ගිණුමේ ඇති මුදල්වල හිමිකම් ජීවත් වී සිටින ඉතිරි හවුල් පාර්ශවයන් වෙත හිමිවේ./கணக்கொன்றில் இணைந்து இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு தரப்பினர் இறந்துவிட்டால் நியமனத்தாரர்கள் பெயர் குறிப்பிடாது வைப்பை வைத்திருந்தால், கணக்கில் இருக்கும் பணத்தின் உரிமையை வாழும் மிகுதி பங்களி உறுப்பினர்களுக்கு உரித்தாகும்.

11 Alevy of 100/- is applicable at the time of closing a savings account due to a request made by the client. And (SDF) has the right to amend the above levy as and when required./ඉතිරි කිරීමේ ගිණුමක් ගනුදෙනුකරුගේ ඉල්ලීම මත වසා දැමෙන අවස්ථාවකදී 100/- ක ගාස්තුවක් අයකරනු ලබන අතර මෙය කාලයෙන් කාලයට වෙනස් කිරීමේ අයිතිය (SDF) සතු වේ./சேமிப்பு உரித்தாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க சேமிப்பு கணக்கு மூடப்படும் சந்தர்ப்பத்தில் தீர்வை கட்டணமாக ரூ.100/= அறவிடப்படுவதுடன், இதனைக் காலத்திற்கு காலம் மாற்றக் கூடிய உரிமை நிறுவனத்திற்கு உள்ளது.

12 Deposits will be fixed for the period specified in the Deposit Certificate and will be re-payable on the maturity date. Pre-mature withdrawals will be solely at the discretion of the Management and will be subjected to an interest adjustment due to the reduced term of investments./තැන්පත් සහතිකයේ නියත වශයෙන් සඳහන් කර ඇති කාල සීමාව තුළ තැන්පතු ස්ථාවරව පවතින අතර මුදල් ආපසු ගෙවනු ලබන්නේ කාලය සම්පූර්ණ වන දිනයේ දී ය. කල් පිරීමට ප්‍රථම මුදල් ආපසු ගැනීම කලමනාකර මණ්ඩලයේ ඒකීය අභිමතය පරිදි වාර්තාවන අතර, ආවේණික කාල සීමාව අඩු වීම හේතු කොට ගෙන පොළී ප්‍රමාණය සඳි ගැලපීමකට යටත් වනු ඇත./வைப்புச் சான்றிதழில் நிச்சயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் தவணைப்பணம் அறவிடப்படுவது நிலையாக நிலவும் என்பதுடன், பணம் மீளச் செலுத்தப்படுவது காலம் முதிர்ச்சியடைப்பு போதாகும். கால எல்லை முடிவடைவதற்கு முன் மீளப் பெறுவதானால் முகமைத்துவர் சலையின் எகாந்த தீர்மானத்தின்படி நடைபெறுவதுடன், முதலீடு செய்த கால எல்லை குறைவடைவதன் காரணமாக வட்டி வித்ததை கணித்து மீளச் சீர் செய்வதன் மூலமாகும்.

13 Simple interest as specified in the Deposit Certificate shall accrue on the amount of deposit and will be paid either monthly annually or on maturity at the option of the Deposit Holder./සහතිකයේ දැක්වෙන සාමාන්‍ය පොළී ප්‍රමාණය ප්‍රකාරව තැන්පත් මුදලට එකතු වන පොළිය, තැන්පත්කරුගේ මතකය පරිදි මාසිකව වාර්ෂිකව හෝ කාල සීමාව අවසානයේ දී හෝ ගෙවනු ලැබේ./வைப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண வட்டிக்கு அமைவாக வைப்பு பணத்திற்கு சேரும் வட்டியை வைப்பாளரின் விருப்பத்திற்கமைய மாதாந்தம் அல்லது வருடாந்தம் அல்லது கால எல்லை நிறைவடையும் போது செலுத்தப்படும்.

14 A Deposit Certificate duty signed by two authorized officers of the company will be issued in respect of each deposit./එක් තැන්පතුව සඳහා සමානම බලය ලත් නිලධාරීන් දෙදෙනෙකු විසින් නිසි පරිදි අත්සන් කරනු ලැබූ තැන්පතු සහතිකයක් බැවින් නිකුත් කරනු ලැබේ./ஒவ்வொரு வைப்பிற்காகவும் கம்பெனியின் அதிகாரமளிக்கப்பட்ட இரு அதிகாரிகளினால் முறையாக கையொப்பமிடப்பட்ட வைப்புச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.

15 The company reserves the right, from time to time to change the conditions on which a deposit is held, Interest rates on fixed term deposits however, will remain unchanged except in a situation where such rates are subjected to Governmental directives due to changes in monetary or fiscal policy./තැන්පතුවක් රඳවා ගනු ලැබීමට බලපාන කොන්දේසි කලින් කලට වෙනස් කිරීමේ අයිතිය සමානම සතු වේ./கைப்பிட்டு வைக்கப்பட்ட பணத்தின் நிபந்தனைகள் மாறுபடும். Interest rates on fixed term deposits however, will remain unchanged except in a situation where such rates are subjected to Governmental directives due to changes in monetary or fiscal policy./තැන්පතුවක් රඳවා ගනු ලැබීමට බලපාන කොන්දේසි කලින් කලට වෙනස් කිරීමේ අයිතිය සමානම සතු වේ./கைப்பிட்டு வைக்கப்பட்ட பணத்தின் நிபந்தனைகள் மாறுபடும். Interest rates on fixed term deposits however, will remain unchanged except in a situation where such rates are subjected to Governmental directives due to changes in monetary or fiscal policy.

16 Strict secrecy will be observed in regard to all deposit accounts and the company reserves the right to restrict the amount of deposit./සියලු තැන්පතු ගිණුම් සම්බන්ධයෙන් දැඩි රහස්‍යභාවයක් රකින අතර තැන්පත් කරනු ලබන මුදල් ප්‍රමාණය සීමා කිරීමේ අයිතිය සමානම සතු වේ./சகல வைப்புகள் சமந்தமான இரகசியங்களும் கடுமையாக பேணிப் பாதுகாக்கப்படுதல், வைப்புத் தொகையை கட்டுப்படுத்தும் உரிமை நிறுவனத்திற்கு உள்ளது.

17 Deposit certificates need to be duly endorsed/or the pass book surrendered to us before any monies could be refunded/or account closed/කාල සීමාව සම්පූර්ණ වූ විට තැන්පත්කරු විසින් තැන්පතු සහතිකය හෝ දෙනු ලැබිය යුතු වේ. මුදල් ආපසු ගෙවීමට පෙර තැන්පතු සහතිකය නිසියාකාරව අත්සන් කළ යුතුය./ඉතිරි කිරීමේ ගිණුමක් වසා දැමීමේ දී පාස්බොක "SDF" වෙත හර දිය යුතු වේ./கால எல்லை முதிர்ச்சியடைந்ததும், வைப்பாளரினால் வைப்புச் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். பணத்தின் மீளச் செலுத்தவதற்கு முன் வைப்புச் சான்றிதழில் சரியாக கையொப்பமிட வேண்டும்./ சேமிப்பு கணக்கை முடிவிடு (போது) கணக்குப் புத்தகத்தை "SDF" க்கு கையளிக்க வேண்டும்.

18 Depositor or depositors should bare all the responsibilities and keep the company indemnified against any action, claim or prosecution arising from implementing operating instructions given by them./තැන්පත්කරු හෝ තැන්පත්කරුවන් විසින් දෙනු ලැබූ මෙහෙයුම් උපදෙස් ක්‍රියාත්මක කිරීමේ හේතුවෙන් සිදුවන නඩු පැවරීම්, අයිතිවාසිකම් ඉල්ලා සිටීම හෝ අධිවේදනා වලින් සමානම නිදහස් කර, එවැනි සියළුම වගකීම් තැන්පත්කරු හෝ තැන්පත්කරුවන් විසින් දැරිය යුතුවේ./வைப்பாளர் அல்லது வைப்பாளர்களினால் வழங்கப்பட்ட நடாத்தல் ஆலோசனைகளை செயற்படுத்தும் காரணத்தால் செய்த வழக்கு தொடரல், உரிமைக் கோரல் அல்லது குற்றச்சாட்டுகளுக்கு கம்பெனியை விடுவதற்கு அவ்வாறான சகல பொறுப்புகளையும் வைப்பாளர் அல்லது சகவைப்பாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

19 (SDF) reserves itself the right to alter, modify or add to these rules and to revise at any time./මෙම රීති වෙනස් කිරීමට, අඩු කිරීමට හෝ එකතු කිරීමට අයිතිය (SDF) විසින් රඳවා තබා ගනී./ இதன் விதிகளை மாற்றம் செய்வதற்கு குறைத்து கொள்வதற்கு அல்லது சேர்த்து கொள்வதற்கான உரிமையை (SDF) நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

20 Issuing a duplicate certificate in time of a loss of certificate, will be charged Rs. 250/- to Rs. 1000/- based on the FD value /නැති වූ ස්ථාවර තැන්පතුවක් සඳහා පිටපතක් ලබා දීමේදී රු. 250/- සිට රු. 1000/- ක් දක්වා මුදලක් තැන්පතුවේ වටිනාකම අනුව අය කරනු ලැබේ./ பத்திரம் தொலையுமிடத்து மாற்று பத்திரம் வழங்குவதற்கு ரூ. 250 - 1000 அறவிடப்படும்.